

## செழிப்பான வருமானம் தரும் செஞ்சந்தனம்!



**'சாலை' சிவச்செல்வன்**



**கண்ணன்**

சுனாமி போன்ற கடல்சீற்றங்களத் தடுக்கும் அலையாத்தி மரங்களைப் போல, அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்ட மரம் செஞ்சந்தன மரம். இந்த அணுயுகத்திற்கு என்ற மரம் என்று கூட செஞ்சந்தன மரத்தைச் சொல்லலாம். பல அணு உலைக்கூடங்களில் அணுக்கதிர்களைத் தடுக்கும் அரணாக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் எக்ஸ்ரே, லேசர்.. போன்ற வீரிய கதிர்வீச்சு சிகிச்சைகளைச் செய்யும் மருத்துவர்கள், சிகிச்சையின்போது கதிர்வீச்சைத் தடுப்பதற்காக, சிறிதாக வெட்டப்பட்ட செஞ்சந்தன மரத்துண்டை தங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறார்களாம். ஒலி அலைகளைத் தடுக்கும் திறன் கொண்ட இம்மரங்கள், வெப்பத்தையும் அதிக அளவில் கடத்தாது. இவ்வளவு சிறப்புகள் இம்மரங்களுக்கு இருப்பதால், இவற்றின் சந்தை வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில் கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம். ஆழமான மண்கண்டம் உள்ள மானாவாரி செம்மண் நிலங்களிலும் வளர்க்கலாம். விதைகளை விதைப்பது, நாற்று தயாரித்து நடவு செய்வது, போத்து நடவு என மூன்று வழிகளில் இம்மரத்தை நடவு செய்யலாம் என்றாலும், கடைசி இரண்டு முறைகள் தான் சிறந்தது.

கட்டாயம் செய்யணும் கவாத்து!

10 அடி இடைவெளியில் குழி எடுத்து, வழக்கமாக மரக்கன்றுகளை நடவு செய்வது போல இயற்கை உயிர் உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். நன்கு வளர்ந்து வராத செடிகளை சில நாட்களிலேயே கண்டறிந்து அகற்றிவிட வேண்டும். மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம். அவ்வப்போது செடிகளுக்க சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும். மழைக் கலத்திற்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். இம்மரங்களை பழத்தோட்டங்களில் காற்றத் தடுப்புக்காகவும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு மரம் ஒரு லட்ச ரூபாய்!

இந்த மரத்தின் வைரம் பாய்ந்த பகுதி கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 20 ஆண்டுகள் ஆன ஒரு மரம், வளர்ச்சியை மற்றும் அதன் தரத்தைப் பொறுத்து அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும். ஓர ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து.. அதில் 100 மரங்கள் மட்டுமே நன்றாக விளைகின்றன என வைத்துக் கொள்வோம். ஒரு மரம் குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய்க்கு விற்றாலே.. ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். கடந்த 2010 -ம் வருடம் நவம்பர் 25-ம் தேதி திருப்பத்தூர் அரசு சந்தனக்கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி' கிரேடு செஞ்சந்தன மரம், 6 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.

அனுமதி தேவையில்லை!

சந்தன மரத்தைப் போல இம்மரங்களை வெட்டுவதற்கு தனி அனுமதி எல்லாம் வாங்கத் தேவையில்லை. மற்ற மரங்களைப் போலவே வெட்டி விற்று விடலாம். இந்தியாவில் ஆந்திரா

மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா.. போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தைத்திற்கு இணையான மதிப்புள்ளதால், இந்த மரங்களும் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன.

மானாவாரியிலும் மகத்தான வளர்ச்சி!

செஞ்சந்தை இரண்டு ஏக்கரில் மானாவாரியாக சாகுபடி செய்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தைச் 'சாலை' சிவச்செல்வன் சொல்வதைக் கேளுங்கள்.

எங்களோடது செம்மண் பூமி. இதில் மரம் வளர்க்கணும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தினதே வனத்துறைதான். எங்கப்பா வேளாண்துறையில் இணை இயக்கநராக இருந்து ரிட்டையர் ஆனவர். அவரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்.

மானாவாரியாக இரண்டு ஏக்கரில் சந்தை, வேங்கை, மகோனி. ஆவி, ரோஸ்வுட் என்று பல வகையான மரங்களை நடடிருக்கிறோம். தனியாக இரண்டு ஏக்கரில் செஞ்சந்தை மட்டும் சாகுபடி செய்திருக்கிறோம். நடவு செய்து 3 வருடமாகிறது. இந்த மண்ணிற்கு செஞ்சந்தை நன்றாக வளர்கிறது.

இதுவரைக்கும் நாங்க பாசனம் என்று தனியாக செய்தது இல்லை. செஞ்சந்தைப் பொறுத்தவரை மரங்களில் கிளையடிக்க விடக்கூடாது. அப்பப்ப கவாத்து செய்யணும். இந்த மரத்திற்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு என்று சொல்றாங்க. ஆனால், அறுவடை செய்யும் போதுதான் இதோட விலை தெரியும்.

டன் ஐந்து லட்சம்!

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தை மரங்கள், அதே மாவட்டத்தில் உள்ள 'மரம்' தங்கசாமியின் தோட்டத்தில் இருக்கின்றன. அதைப் பற்றி தங்கசாமியின் மகன் கண்ணன், எங்கப்பா 20 வருடத்திற்கு முன் வீட்டைச் சுற்றி இருந்த இடத்தில் எல்லாம் சந்தை, செஞ்சந்தை, தேக்கு என்று பல வகையான மரங்களைக் கலந்து நடவு செய்திருந்தார். அதில் 100 செஞ்சந்தை மரங்கள் இருக்கு மரங்கள் நன்றாக வளர்ந்து இருக்கு.

டன் ஐந்து லட்சம் ஆறு லட்சம் என்று கேட்டுக்கிட்டு இருக்காங்க. ஆனால், நாங்க இன்னும் விற்காமல் வைத்திருக்கிறோம். அன்றைக்கு எங்கப்பா விளையாட்டாக வைத்த மரங்கள் இன்றைக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்களாக மாறியிருக்கு.

**தொடர்புக்கு**

கண்ணன், அலைபேசி : 98419 79451

'சாலை' சிவச்செல்வன், அலைபேசி : 98431 57788.

**ஆதாரம் :** [www.vikatan.com](http://www.vikatan.com) பசுமை விகடன் வெளியிடான தேதி, 10.9.11

---